செலவழிக்க வேண்டி வரும். கட்டிட வேலையைப் பொறுத்த வரையில் நிதி உதவிக்கு எல்.ஐ.சி. யோடு ஆராய்ச்சி செய்யப் பட்டிருக்கிறது. அது இன்னும் முடிவு அடையவில்லை.

மயிலாடும்பாறையில் உயர்நிலைப் பள்ளிக் கட்டடம்

* 222 வினா—திரு. த. சோனையா: மாண்புமிகு கல்வி-சுற்றுலாத்துறை அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா—

மதுரை மாவட்டம், மயிலாடும்பாறையில் உயர்நிலைப்பள்ளி கட்டுவதற்கு தனியார்க்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதா?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: ஆம்.

மாவட்டங்களில் தமிழ் ஆட்சிமொழி

* 223 வினா—திரு. கா. வேழவேந்தன்: மாண்புமிகு கல்வி-சுற்றுலாத்துறை அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினாக் களுக்கு விடையளிப்பாரா—

(அ) தமிழை ஆட்சி மொழியாக்குதல் எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஆய்வதற்கு மாவட்ட மட்டத்தில் சிறப்பு ஆய்வுப் பணியாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனரா?

(இ) ஆமெனில், மாவட்ட வாரியாக எத்தனை சதவிதம் இம் முயற்சியில் வெற்றி ஏற்பட்டுள்ளது?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: (அ) ஆம்.

(இ) 1974 ஜனவரி முதல் ஏப்ரல் வரையுள்ள புள்ளிவிவர கணக்குப்படி தஞ்சை, வடாற்காடு மாவட்டங்களில் முறையே 98 சதவிகிதம், 83 சதவிகிதமும், கோவை, நீலகிரி, இராமனாதபுரம் மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் 60-க்கும், 78-க்கும் இடைப்பட்ட சதவிகித அளவில் இம்முயற்சியில் வெற்றி ஏற்பட்டுள்ளது.

திரு. கா. வேழவேந்தன்: தலைவர் அவர்களே, தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர், கோட்டாட்சித் தலைவர், வட்டாட்சித் தலைவர் ஆகிய